

உடனடி வெளியீட்டுக்காக

## ப்ராம்ப்ட்டனில் கனடா தினம் கொண்டாடுங்கள்!

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 17, 2022) –ஜூலை 1 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை சிங்க்வாகவ்ஸி பூங்காவில் கனடா தின கொண்டாட்டத்தை மீண்டும் நேரில் இருந்து கொண்டாடுவதை அறிவிப்பதில் ப்ராம்ப்ட்டன் நகரம் மகிழ்ச்சி அடைகிறது. ப்ராம்ப்ட்டன் நகரின் கனடா தின கொண்டாட்டமானது, நகரத்தின் மிகப்பெரிய ஒரு நாள் முழுவதுமான நிகழ்வாகும், இது நேரில் நிகழ்த்தும் பொழுதுபோக்கு, கலை, கலாச்சாரம், உணவு, பட்டாசு வேடிக்கைகள் மற்றும் பலவற்றுடன் இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது!

### குடும்பத்தினர் மகிழும் வகையிலான பொழுதுபோக்கு

வேடிக்கைகள் நிறைந்த செயல்பாடுகளில் பங்கேற்க முழு குடும்பத்தினரையும் அழைத்து வாருங்கள்:

- காற்றடைக்கப்பட்ட பலூன்களாலான பொருட்கள் நிறைந்த பகுதியில் (inflatable zone) குதித்து விளையாடுங்கள்;
- ஸ்ப்ளாஷ் பேட் மற்றும் விளையாட்டு மைதானங்கள், ஸ்கேட்போர்டு பூங்கா, மினி-கோல்ஃப், கரோசெல், தண்டவாளம் இல்லாத ரயில் , காலால் மிதித்து செலுத்தும் படகுகளை வாடகைக்கு எடுத்தல், மினி மூ ஃபார்ம் மற்றும் பலதும் உள்பட, சிங்க்வாகவ்ஸி பூங்காவில் வழங்கப்படும் வசதிகளை அனுபவியுங்கள்;
- உணவு மற்றும் சில்லரை வியாபார பகுதிகளில் உள்ளூர் வியாபாரிகளை ஆதரியுங்கள்;
- நகரசபை உறுப்பினர்களுடன் கேக் வழங்கி மகிழுங்கள் ;
- மெரிடியன் கிரெடிட் யூனியன் வழங்கும் நீர் நிரப்பும் நிலையங்கள்;
- இரவு 10 மணிக்கு டிம் ஹார்ட்டிஸ் (Tim Hortons) வழங்கும் பட்டாசு வேடிக்கைகள்; மற்றும்
- இன்னும் மிகப்பலவும் உள்ளன!

### நேரில் நிகழ்த்தும் பொழுதுபோக்கு

துடுப்பு படகுத்துறைக்கு அருகில் சிங்குகௌசி ஸ்விங் ஆர்கெஸ்ட்ரா, ப்ராம்ப்ட்டன் ஃபோக் கிளப் மற்றும் எக்ஸ்ப்ளோர் ரிவைவல் ஆகியவை பார்வையாளர்களை மதியம் முழுவதும் இசையுடன் மகிழ்விக்கும். பின்னர், மாலை 6 மணிக்கு பிரதான மேடையில் நேரடியாக நிகழ்த்தவுள்ள இசை நிகழ்ச்சிகளுக்காக

இசைக்கச்சேரி பகுதிக்குச் செல்லுங்கள்; இங்கு ஊடக பிரபலமும், தொழில்முனைவோரும் மற்றும் கலாச்சார பங்களிப்பாளருமாகிய ஜெஸ்ஸி ஜோன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். தேசிய கீதத்தைப் பாடி, ராபர்ட்டா பட்டாக்கலியா நிகழ்ச்சிகளைத் தொடங்குவார், பின்னர் ப்ராம்பட்டன் ராப் இசைக்கலைஞர் ஸ்பிட்டியின் நிகழ்ச்சிகள், அதனை அடுத்து வருகின்ற ஜூனோ பரிந்துரைத்த ஸ்னோட்டி நோஸ் ரெஸ் கிட்ஸ் மற்றும் தலைப்புச்செய்தியில் இடம்பிடிப்பவரும் ஹிப்-ஹாப் ஜாம்பவானுமாகிய கார்டினல் ஆஃபிஷால் ஆகியோரின் நிகழ்ச்சிகள் நீங்கள் மறக்க முடியாததாக இருக்கும். கனடாவின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் இரவு 10 மணிக்கு டிம் ஹார்ட்டன்ஸ் வழங்கும் கண்கவர் பட்டாசு வேடிக்கை நிகழ்ச்சியுடன் அந்த நாளை முடியுங்கள்.

ஸ்பிட்டி என்பவர், ப்ராம்பட்டனைச் சேர்ந்த ஒரு இந்திய-கனடிய ராப் பாடகர் ஆவார், அவர் உலகெங்கிலும் அர்ப்பணிப்பு கொண்ட மற்றும் வளர்ந்து வரும் ரசிகர் பட்டாளத்துடன் ஒரு சலசலப்பை உருவாக்கி வருகிறார். 2021 ஆம் ஆண்டில், ஸ்பிட்டி தனது முதல் ஆல்பமான ஃபுல் சர்க்கிள் (Full Circle) - ஐ வெளியிட்டார்; ரோலிங் ஸ்டோன் இந்தியா & மச் மியூசிக் (Rolling Stone India & Much Music) உள்ளிட்ட பல வெளியீட்டாளர்களின் பாராட்டுகளைப் பெற்றார்; இது அவரது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவருடைய இசை சென்றடைந்ததை வெளிப்படுத்தியது. ஆல்பத்தின் பலம் மட்டுமே இல்லாமல், ஸ்பிட்டி தனது சொந்த டொராண்டோ இசைக்கச்சேரிக்காக தலைப்புச் செய்தியில் இடம் பெற்றார்; மற்றும் 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் 6 வார கால அமெரிக்க சுற்றுப்பயணத்திற்காக தனது இசையை எடுத்துச் செல்வதற்கு முன்பு தெற்கு ஒன்டாரியோ முழுவதும் இசைப்பயணம் நிகழ்த்தினார். பின்னர் அவர் டுண்டாஸ் சதுக்கத்தில் (Dundas Square) உள்ள தேசிஃபெஸ்ட் (DesiFest) ஐ நிகழ்த்தினார் மற்றும் கனடியன் இசை வாரம் (Canadian Music Week), NXNE ஆகியவற்றையும் தொடர்ந்தார்; கனடியன் மியூசிக் வீக், NXNE மற்றும் BVX ஃபெஸ்ட் டவுண்டவுன் ப்ராம்பட்டனில் பி வி எக்ஸ் ஃபெஸ்ட் (BVX Fest) ஐயும் நிகழ்த்தினார்.

இப்போதெல்லாம் ஸ்பிட்டி அவர்கள் புதிய சிறந்த இசையை வெளியிடுவதுடன் மிகவும் துடிப்பான நேரலை நிகழ்ச்சிகளின் பயணத்தையும் தொடர்கிறார்.

ஸ்னோட்டி நோஸ் ரெஸ் கிட்ஸ் (Snotty Nose Rez Kids) என்பது ஆதி குடிமக்களின் ஹிப் ஹாப் இரட்டையர் நிகழ்ச்சியாகும் இதில் இடம் பெறுபவர்கள் ஹைஸ்லா (Haisla) ராப்பர்களான டேரன் "யங் டி" மெட்ஸ் (Darren "Young D" Metz) மற்றும் குயின்டன் "யங் டிரைபெஸ்" நைஸ் (Quinton "Yung Trybez" Nyce) என்னும் ஜோடி அடங்குவார். அவர்கள் அசலில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் கிட்டாமாட் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தற்போது வான்கூவரில் உள்ளனர். அவர்களின் 2017 ஆல்பமான தி ஆவரேஜ் சாவேஜ் (The Average Savage) என்பது, 2018 பொலாரிஸ் மியூசிக் பரிசுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டது; மேலும் அவர்கள் 2019 மற்றும் 2022 இல் ஜூனோ விருது விழாவில் அந்த ஆண்டிற்கான சுதேசி ஜூனோ இசை விருது ஆல்பத்திற்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

கார்டினல் ஆஃபிஷால் என்பவர் ஒரு ராப் இசைக்கலைஞர் ஆவார்; கூடவே இவர், இசைத்தட்டு தயாரிப்பாளர், டிஜே மற்றும் ரெக்கார்ட் எக்ஸிகியூட்டிவ் ஆவார். பெரும்பாலும் கனடாவின் "ஹிப் ஹாப்

தூதுவர்" என்று அழைக்கப்படுபவர்; அவர் நாட்டின் சிறந்த ஹிப் ஹாப் கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், மற்றும் அவரது தனித்துவமான ரெக்கே (reggae) மற்றும் நடன அரங்கில் தாக்கம் செலுத்திய ஹிப் ஹாப் பாணிக்காக மிகவும் பிரபலமானவர்.

ப்ராம்ப்ட்டன் நகரின் கனடா தின கொண்டாட்ட நிகழ்வுக்கு மெரிடியன் கிரெடிட் யூனியன் (Meridian Credit Union), டிம் ஹார்ட்டன்ஸ் (Tim Hortons), அலெக்ட்ரா (Alectra), பெல் (Bell), கோக் கனடா பாட்லிங் (Coke Canada Bottling), குவாலிட்டி ஸ்வீட்ச்ஸ் (Kwaliti Sweets), நோ ஃப்ரில்ஸ் (No Frills) மற்றும் சிம்ப்ளி பைனான்சியல் (Simplii Financial) ஆகியவை தாராளமாக நிதியுதவி செய்கின்றன.

சிங்க்வாகவ்ஸி பூங்காவானது, 9050 Bramalea சாலையில் அமைந்துள்ளது. ஒரு வாகனத்திற்கு \$20 கட்டணத்தில் வாகன நிறுத்த வசதி வரம்பு குறிக்கப்பட்டுள்ளது மற்றும் தற்காலிகமாக சாலைகள் மூடப்படலாம். பங்கேற்பாளர்கள் நடந்து வர, பைக்கில் வர அல்லது ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து வழங்கும் இலவச ஷட்டில் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

நண்பகலில் தொடங்கி, ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை, கீழ்க்கண்ட இடங்களில் இருந்து இலவச பேருந்துகளில் பயணம் செய்யலாம்:

- மவுண்ட் ப்ளேசண்ட் GO நிலையம்
- ட்ரினிட்டி காமன் மால்
- ஷெரிடான் கல்லூரி
- கோர் மெடோஸ் சமுதாய கூட மற்றும் நூலகம்

பின் வரும் வாகன நிறுத்த வசதிகள் சிங்க்வாகவ்ஸி பூங்கா அருகில் கிடைக்கப்பெறுகின்றன:

- ப்ரமீலி சிட்டி சென்டர்
- ப்ராம்ப்ட்டன் சிவிக் சென்டர்
- க்ரீன்ப்ரையர் ரிக்ரியேஷன் சென்டர்
- லெஸ்ட்டர் B. பியர்ஸன் கத்தோலிக்க பள்ளி
- செயிண்ட் ஜீன் ப்ரெபீஃப் கத்தோலிக்கப் பள்ளி
- டெர்ரி மில்லர் பொழுதுபோக்கு மையம்

கனடா தின நிகழ்ச்சிகள் பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: [brampton.ca/canadaday](http://brampton.ca/canadaday).

### அறிஞர் கூற்றுகள்

“கனடா தினத்தை கொண்டாடுவதற்காக, இந்த எங்கள் மிகப்பெரிய வருடாந்திர நிகழ்வினை இந்த ஆண்டு மீண்டும் நேரில் நடத்தி குடியிருப்பாளர்களை உபசரிப்பதில் நாங்கள் மிகவும் பரவசமடைகிறோம்! அற்புதமான நேரடி பொழுதுபோக்கு, கலை, கலாச்சாரம், உணவு மற்றும் பட்டாசு

வேடிக்கைகளைக் காண ஜூலை 1 அன்று எங்களுடன் சேருங்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் ரசிக்க ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விஷயம் இருக்கிறது!"

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“சிங்க்வாகவ்ஸி பூங்காவில் கனடா தினத்தில் எங்களுடன் இணைய குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் அழைக்கப்படுகிறார்கள்! கனடாவின் ஹிப்-ஹாப் ஜாம்பவான் கார்டினல் ஆஃபிஷால் (Kardinal Offishall) மற்றும் ஜூனோவால் நியமனம் செய்யப்பட்ட ஸ்னோட்டி நோஸ் ரெஸ் கிட்ஸ் (Snotty Nose Rez Kids) ஆகியோரின் நிகழ்ச்சிகளுடன் கனடாவின் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள், பட்டாசு வேடிக்கைகளைக் கண்டு மகிழுங்கள் மற்றும் குடும்பத்தினர் செய்யத்தக்க செயல்களில் பங்கேற்றுக்கொள்ளுங்கள். அமைவிட வாகன நிறுத்த வசதி குறைவாகவே உள்ளது; எனவே நடந்து வாருங்கள், பைக்குகளில் வாருங்கள் அல்லது எங்கள் இலவச ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து ஷட்டில் சேவையைப் பயன்படுத்துவது பற்றி, கருத்தில் கொள்ளுங்கள்!”

- ஹர்கிரத்சிங், நகர கவுன்சிலர், வார்டுகள் 9 & 10; தலைவர், பெருநிறுவன சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“இந்த ஆண்டு எங்கள் நேரில் இருந்து கலந்துகொள்ளும் கனடா தின கொண்டாட்டத்திற்கு குடியிருப்பாளர்களை மீண்டும் வரவேற்பதற்கு நாங்கள் காத்திருக்கிறோம். அபாரமான செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஜூலை 1ஆம் தேதி சிங்க்வாகவ்ஸி பூங்காவில் நகரத்தினருடன் சேருங்கள்.”

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

**ஊடக தொடர்பு**

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

[multiculturalmedia@brampton.ca](mailto:multiculturalmedia@brampton.ca)